



غريب فائدے میں ہے (Tamil)

ஏழ்மையின் சிறப்பு



தொகுப்பு :
மஜ்லிஸ் அல் மதீனதுல் இல்மிய்யா
தமிழ் மொழிபெயர்ப்பு :
தர்ஜாமா மஜ்லிஸ் (தங்கே இஸ்லாமி)

غیریب فائدے میں ہے

Ghareeb Faiday Mayn Hay

ஏழ்மையின் சிறப்பு

ஷைய்கெ தர்கத், அமீர் அஹ்லுஸ் ஸான்னத், தங்வதே இஸ்லாமியின் ஸ்தாபகர் ஹம்ரத் அல்லாமா மெளானா அபு ஃபிலால் முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரசைவி மீது அடிக்காட்ட அவர்கள் ஹிஜ்ரி 1410 ஜூன் 1989 டிசம்பர் 7 இல் தங்வதே இஸ்லாமியின் முதலாவது மதனி மர்க்கஸான ஜாமி மஸ்ஜித் குல்லையா ஹபீப் (குலிஸ்தானை ஒகாட்டவி, பாபுல் மதனா, கராச்சி) இல் சுன்னத்துக்கள் நிறைந்த வாராந்த இஜ்திமாவில் வியாழுக்கிழமை “ஏழ்மையின் பரகத்துக்கள்” எனும் தலைப்பில் பயான் செய்தார்கள். அதன் உதவியோடு மேலதிக விடயங்களையும் இணைத்து இச்சிறநூலை உருது மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு மஜ்லிஸ் அதை தமிழில் மொழிபெயர்த்துள்ளது. இதன் மொழி பெயர்ப்பிலோ அல்லது அச்சுக்கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழிபெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்காலியைப்பெற்றுக் கொள்ளுங்கள்.

குறிப்பு :- இதில் வரும் ஷீஆ சுட்டங்கள் யாவும் ஹனைபி மத்ஹையின் படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Majlis-e-Tarajim (Dawat-e-Islami)

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran,
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

UAN: ☎ +92-21-111-25-26-92 – Ext. 7213

Email: 📩 translation@dawateislami.net

ஏழ்மையின் சிறப்பு

“ஏழ்மையின் சிறப்பு” என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு



ALL RIGHTS RESERVED

Copyright © 2017 Maktaba-tul-Madinah

இவ்வெளியீட்டின் எப்பகுதியும் மக்துபதுல் மதீனாவின் சட்டரீதியான முன் அனுமதியின்றி மின்னியல், இயந்திரவியல் ரீதியான எக்கருவிகளாலும் மீளப்பதிப்பித்தல், ஒளிப்பரப்பு செய்தல், போட்டோ பிரதி எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் அல்லது வேறு முறைகளில் பதிவுசெய்தல் கூடாது.

ஆரம்ப வெளியீடு: Zi-Qa'dah 1438 AH (August, 2017)

வெளியீட்டாளர்: மக்துபதுல் மதீனா

Quantity: -

அனுசரணை:

உங்களின் மரணித்த குடும்ப அங்கத்தவருக்காக ஒரு நூலையோ அல்லது ஒரு சிறநூலையோ அச்சிட்டு ஈஸாலே ஸவாபுக்காக அனுசரணை செய்ய விரும்பினால் எம் மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

Maktaba-tul-Madinah

Alami Madani Markaz, Faizan-e-Madinah Mahallah Saudagran,

Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

✉ Email:maktabaglobal@dawateislami.net – maktaba@dawateislami.net

① Phone: +92-21-34921389-93 – 34126999

□ Web: www.dawateislami.net

الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلوةُ وَالسَّلَامُ عَلٰى سَيِّدِ الْمُرْسَلِينَ
 أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيمِ ۖ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ ۖ

புத்தகம் வாசிக்கும்போது ஒதும் துஆ

 ஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும்போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவும். என شاء الله عزوجل வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும்.

اللّٰهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَانْشُرْ
 عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ் ! அறிவு ஞானத்தின் வாயிலை நமக்காக திறந்து விடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை திறந்து விடுவாயாக கண்ணியமும், உயர்வும் உடையவனே !

(அல்முஸ்தத்ராஃப், பாகம் 1, பக்கம் 40, தாருல் ஃபிக்ர், பேரூத்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஓதிக்கொள்ளவும்)

الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلوةُ وَالسَّلَامُ عَلٰى سَيِّدِ الْمُرْسَلِينَ
آمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَنِ الرَّجِيمِ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

ஏழ்மையின் சிறப்பு

ஷைத்தான் உங்களுக்கு எவ்வளவுதான் சோம்பறித் தனத்தை உருவாக்கினாலும் இச்சிறநூலை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக படியுங்கள். إِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ அதிகமான நன்மைகளை பெறுவதுடன் ஏழ்மையின் சிறப்பையும், பரகத்தையும் பற்றி அறிந்துக்கொள்ள முடியும்.

ஸவவாத்தின் சிறப்பு

பெருமானாரின் ஸஹாபியாகிய ஹழ்ரத் ஸய்யிதுனா ஜாபிர் عَنْهُ عَلَيْهِ السَّلَامُ அவர்களின் தந்தை ஹழ்ரத் ஸய்யிதுனா ஸமுரா சுவாஸ் عَنْهُ عَلَيْهِ السَّلَامُ அவர்கள் அறிவிக்கிறார்கள். நாங்கள் மதீனத்துப்பேரரசர் பெருமானார் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் சன்னிதானத்தில் இருந்தபோது, ஒருவர் வந்து யாரஸாலல்லாஹ் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களே! அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய சன்னிதானத்தில் மிகச்சிறந்த அமல் யாது? என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் அன்பர் கண்மணி நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், “உண்மை பேசுவதும் இன்னும் அமானி தத்தை ஓப்படைப்பதுமாகும்.” (ஹதீஸின் அறிவிப்பாளர் ஹழ்ரத் ஸய்யிதுனா ஸமுரா عَنْهُ عَلَيْهِ السَّلَامُ அவர்கள் கூறுகிறார்கள்) நான் கேட்டேன். யாரஸாலல்லாஹ் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

سَلَّمَ عَلَيْكُمْ وَاللهُ أَعْلَمْ மேலும் ஏதாவது கூறுங்களேன்! அப்போது கூறினார்கள், திக்ரை அதிகமாக்குவதும், என் மீது ஸலவாத் ஒதுவதுமாகும். ஏனெனில் இந்த அமல் ஏழை தனத்தை தூரமாக்கும். (அல்கவ்லூல் பதீஃ, அல் பாபுஸ் ஸானி ஃபி ஸவாபிஸ் ஸலாதி அலா ரஸாலில்லாஹ்..., பக்கம் 273, முக்தஸரன்)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அவிய்யல் முர்தழா كَرَّةُ اللَّهِ تَعَالَى وَجْهُهُ الْكَرِيمُ

அவர்களுடைய மன்றிறைவு

ஹழ்ரத் ஸய்யிதுனா சுவைத் பின் கொஃப்லா كَرَّةُ اللَّهِ تَعَالَى وَجْهُهُ الْكَرِيمُ அவர்கள் கூறுகிறார்கள். நான் அமீருல் முஹிமினீஸ் ஹழ்ரத் ஸய்யிதுனா அவிய்யல் முர்தழா كَرَّةُ اللَّهِ تَعَالَى وَجْهُهُ الْكَرِيمُ அவர்களின் சன்னிதானத்திற்கு, தலைநகரமாகிய கூஃபாவில் சமூகமளித்தேன். அவர்களின் முன்னிலையில் கோதுமை ரொட்டியும், பால் ஒரு கோப்பையும் வைக்கப் பட்டிருந்தது. ரொட்டி காய்ந்ததாகவும், எந்தளவு கடினமாக வும் இருந்ததென்றால், சில சமயம் தன் கைகளாலும் சில சமயம் முட்டுக்காலில் வைத்தும் உடைப்பார்கள். இதைக் கண்டு நான் அவர்களின் அடிமைப்பெண் ஃபிமுஹா كَرَّةُ اللَّهِ تَعَالَى وَجْهُهُ அவர்களிடம் கூறினேன். உங்களுக்கு அவர்கள் மீது இரக்கம் வரவில்லையா? பாருங்கள் ரொட்டியில் உமி (பதர்) பட்டுள்ளது. அவர்களுக்கு கோதுமையை சலித்து மிருதுவான ரொட்டி செய்து கொடுங்கள். ஏனெனில் உடைப்பதில் கஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்காக. அப்போது

ஃபிழ்மூ^{كَرَمُ اللَّهُ تَعَالَى عَنْهَا} அவர்கள், அமீருல் முஃமினீன் ^{كَرَمُ اللَّهُ تَعَالَى عَنْهُ} அவர்கள் தனக்காக கோதுமையை சலித்து சமைக்க வேண்டாம் என்று எங்களிடம் வாக்குறுதி பெற்றுள்ளார்கள் எனக்கூறினார்கள். இதற்கிடையில் அமீருல் முஃமினீன் ^{كَرَمُ اللَّهُ تَعَالَى عَنْهُ} அவர்கள் என்னை நோக்கி, இப்னு கொஃப்லாவே! நீங்கள் அந்த அடிமை பெண்ணிடம் என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் கூறியவற்றை சொல்லி விட்டு, அமீருல் முஃமினீன் அவர்களே! நீங்கள் உங்களின் மீது கருணைக் காட்டுங்கள். மேலும் இந்தளவு கஷ்டப்பட வேண்டாம் என்று வேண்டிக்கொண்டேன். அப்போது அவர்கள் ^{كَرَمُ اللَّهُ تَعَالَى عَنْهُ} கூறினார்கள். இப்னு கொஃப்லாவே! ஈருலகத் தலைவர், கண்மணி நாயகம் ^{صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ} அன்னவர்களும், அன்னவர்களின் குடும்பத்தினர்களும் தொடராக மூன்று நாட்கள் கோதுமை ரொட்டி வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை. மேலும் அன்னவார் ^{صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ} அன்னவர்களுக்கு கோதுமை மாவை சலித்து ஒருபோதும் ரொட்டி செய்ததில்லை. ஒரு முறை மதீனா முனவ்வராவில் பசி கடுமையாக வாட்டிய போது, கூலி வேலைக்காக நான் வெளியானேன். அப்போது ஒரு பெண் மன் குமியல்களை சேர்த்து அதை நனைக்க முற்பட்ட போது, நான் அந்தப் பெண்ணிடம் ஒரு வாளிக்கு ஒரு ஈத்தம்பழும் கூலியாக பேசி 16 வாளிகளை ஊற்றி அந்த மன்னை நனைத்தேன். எதுவரையென்றால் எனது கைகளில் கொப்பளம் ஏற்பட்டு விட்டது. பின்பு அந்த ஈத்தம் பழங்களை எடுத்துக்கொண்டு நான் மதீனத்துப்பேரரசர், உள்ளத்திற்கு அமைதியூட்டுபவர்,

நறுமண வியர்வையை கொண்டவர்களான நபிகள் நாயகம் அன்னவர்களின் சன்னிதானத்திற்குச் சென்று, நடந்த அனைத்து சம்பவத்தையும் கூறினேன். அப்போது நபிகள் பெருமானார் அன்னவர்களும் அதிலிருந்து சில ஈத்தம் பழங்களை எடுத்து சாப்பிட்டார்கள். (குஸ்கிரதுல் ஹவாஸ், அஸ்பாபுல் காயிஸ், பக்கம் 112 – பைஸானெ கன்னத் 1/369)

அல்லாஹ் ﷺ வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும். அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

மென்மையான இதயம்

இனிமையான இல்லாமிய சகோதரர்களே! அமீருல் முஃபிஸீன் ஹம்ரத் ஸய்யிதுனா அவி அவர்களது ஏழ்மையின் மீது நம் உயிர் அர்ப்பணம். இந்தளவு கஷ்டங்களை சகித்துக்கொண்டும் கூட நாவினால் ஒருபோதும் முறையீட்டை வெளியாக்க மாட்டார்கள். உணவுடன் அவர்களின் ஆடையும் மிகவும் எளிதான தாகவே இருந்தது. ஒருமுறை அவர்களிடம் கَرَمُ اللَّهِ تَعَالَى وَجْهُهُ الْكَرِيمُ கேட்கப்பட்டது, தங்களின் ஆடையில் ஏன் நீங்கள் ஒட்டுத்துண்டு போடுகிறீர்கள்? கூறினார்கள், يَخْشُعُ الْقُلُبُ

وَيُقْتَدِي بِهِ الْمُؤْمِنُون் அதாவது அதனால் உள்ளத்தில் பணிவு

அடக்கம் ஏற்படுகிறது. மேலும் அதைக்கொண்டு முங்கினான அடியாரை மக்கள் பின் தொடர்வார்கள். (ஹில்யதுல் அவ்லியா, அலிய்யிப்னு அபீதாவிப், 1/124, இலக்கம் 254)

صَلُّوا عَلَى الْحَبِيبِ
صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! எழ்மை அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் நிங்மத்தாகவும், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ அன்னவர்களின் விருப்பத்திற்குரியதுமாகும். அதிக சிறப்புக்களும், பிரயோஜனங்களும் ஒன்றினைந்த கூடாரமாகும். அதன் காரணத்தினால்தான் அல்லாஹ்வின் நல்லடியார்கள் ஏழ்மையை விரும்பினார்கள். எவ்வாறெனில்,

ஏழ்மையின் பிரயோஜனங்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா இப்ராஹிம் பின் பஷ்ஷார் حَمْزَةُ اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ அவர்கள் கூறுகிறார்கள். நான் ஹழ்ரத் ஸய்யிதுனா இப்ராஹீம் பின் அத்ஹம் عَيَّاشٌ أَبْنَى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ அவர்களுடன் பயணத்தில் இருந்தேன். நாங்கள் இருவரும் நோன்புடன் இருந்தோம். ஆனால் எங்களிடம் நோன்பு திறப்பதற்காக எதுவும் இருக்கவுமில்லை, அதற்கான ஏற்பாடு செய்து கொள்வதற்கு வெளிப்படையான எந்தவொரு அடையாளமும் தென்படவுமில்லை. எனது அந்த நிலையை கவனித்த ஹழ்ரத் ஸய்யிதுனா இப்ராஹிம் பின் அத்ஹம் عَيَّاشٌ أَبْنَى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ அவர்கள் கூறினார்கள். “இப்னு பஷ்ஷாரே! (عَيَّاشٌ أَبْنَى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ) அல்லாஹ் عَزَّوَجَلَّ ஏழைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும்

இவ்வுலகிலும், மறுமையிலும் எந்தனவு நிஃமத்துக்களையும், நிம்மதிகளையும் வழங்கியுள்ளான். கியாம நாளன்று அவர்களிடம் ஸகாத், ஹஜ் இன்னும் ஸதகாவைப்பற்றியோ கேட்கப்பட மாட்டாது. மேலும் உறவினர்கள் இன்னும் நல்ல நடத்தையைப்பற்றி கேள்வி கணக்குண்டு. மாறாக, செல்வந்தர்களிடம் இந்த அனைத்து விடயங்களைப் பற்றியும் கேள்வி கணக்குண்டு. உலகின் இந்த செல்வந்தர், முதலாளி மறுமையில் ஏழை வறியவனாகவும், மேலும் உலக மதிப்பை மாத்திரம் தேடியவன் அங்கே இழிவடைந்தும் விடுவான். நீங்கள் கவலைப்பட வேண்டாம். அல்லாஹ் ﷺ வாழ்வாதாரத்தை பொறுப்பேற்றுள்ளான், அவன் உங்களுக்கு ரிஸ்கையும் ஏற்பாடு செய்வான். நாம் இவ்வுலக செல்வந்தர்களை விட அதிக செல்வந்தர்கள். இவ்வுலகிலும், மறுமையிலும் முழுமையான சந்தோஷம் நமக்குண்டு. எங்களுக்கு துன்ப, துயரமும் இல்லை. காலை, மாலை எவ்வாறு கழிந்தது என்ற சிந்தனையு மில்லை. ஆனால் ஒரு நிபந்தனை அதாவது அல்லாஹ் ﷺ வக்கு வழிப்பட்டு நடக்கும் விடயத்தில் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும்.” இதைக்கூறிவிட்டு அவர்கள் தொழுகையில் ஈடுபட்டு விட்டார்கள். நானும் தொழ ஆரம்பித்து விட்டேன். சற்று நேரத்தில் ஒரு மனிதர் 8 ரொட்டிகளையும், அதிகளவு ஈத்தும் பழுமும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்து, இதை உண்ணுங்கள்! அல்லாஹ் ﷺ உங்களுக்கு கிருபை செய்வான் என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள். ஹழ்ரத் ஸய்யிதுனா இப்ராஹீம் பின் அத்ஹும் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் என்னைப் பார்த்து “எடுத்து சாப்பிடுங்கள்” எனக்கூறினார்கள்.

அவ்வாறு நாங்கள் சாப்பிட ஆரம்பித்ததும், ஒரு யாசகர் அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய பெயரால் எனக்கு உணவு கொஞ்சம் தாருங்களேன் என சப்தமிட்டார். ஹஸ்ரத் ஸய்யிதுனா இப்ராஹிம் பின் அத்ஹம் عَلَيْهِ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் மூன்று ரொட்டிகளையும், ஈத்தம் பழங்கள் சிலதையும் அந்த தேவையாளிக்கு கொடுத்தார்கள். பின்பு “துயரத்தை அகற்றுவது ஈமானுடைய பகுதியாகும்” எனக் கூறினார்கள். (ரவ்லூர் ரியாஹ்ரன், பக்கம் 272)

அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும். அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டட்டும்.

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ

صَلَّوَا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஏழை எளியவர்கள் 500 வருடம் முன்பே சுவனத்தில்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! மேற்கூறப்பட்ட சம்பவத்தில் ஏழ்மையும், வறுமையும் மகிழ்ச்சிக்கு காரணமே தவிர அழிவுக்கல்ல என்பது தெரிய வந்தது. ஏழைகள், மிஸ்கீன்கள் மறுமையில் சந்தோஷத்துடன் இருப்பார்கள். ஏனெனில் சொத்துடைய வணக்கங்கள் அதாவது ஸகாத், ஃபித்ரா, ஹஜ் போன்ற விடயங்களின் கேள்வி கணக்கி லிருந்து நிம்மதியாக இருப்பார்கள். ஏனெனில் இந்த சட்டங்கள் செல்வந்தர்கள் மற்றும் சக்தி பெற்ற முஸ்லிம்கள்

ஞக்குரியதாகும். மஹ்ஷருடைய நாளில் செல்வந்தர்கள் அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய சன்னிதானத்தில் தனது சொத்துக்கள் சம்பந்தமாக கணக்கு காட்டுவதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இங்கு ஏழை முஸ்லிம்கள் அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய கருணையின் விருப்பத்துடன் கவனத்தில் நுழைந்துக்கொண்டிருப்பார்கள். அவ்வாறே கவனத்தில் நுழைவதில் ஃபகீர்களும், ஏழைகளும் செல்வந்தர்களை முந்தி விடுவார்கள். எவ்வாறெனில் ஹழ்ரத் ஸய்யிதுனா அபுஹ்ராரா ﷺ உடைய அவர்கள் அறிவிக்கிறார்கள். அகிலத்தின் அதிபதி, அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள், முஸ்லிம் ஃபுகராக்கள் செல்வந்தர்களை விட அரை ($\frac{1}{2}$) நாள் முன்னே கவனம் நுழைந்து விடுவார்கள். மேலும் அந்த ($\frac{1}{2}$) நாள் 500 வருடத்திற்கு சமமாகும்.”

(திர்மிதி, கிதாபுஸ் ஜஸஹ்த், 4/158, ஹதீஸ் 2361)

ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃபதி அஹ்மத் யார் கான் நாமீ عَلَيْهِ السَّلَامُ அவர்கள், ஏழைகள் செல்வந்தர்களை விட 500 வருடத்திற்கு முன் கவனம் நுழைவதை தெளிவு படுத்தும்போது கூறுகிறார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த தாமதம் கேள்வி கணக்கினால் ஏற்படாது, அல்லாஹுதலூலா அகிலத்தார்களின் கேள்வி கணக்கை மிக விரைவாக கேட்டு விடுவான். இது அந்த ஏழைகளின் அந்தஸ்தை காண்பிப்பதற்காகவே இருக்கும். அதாவது செல்வந்தர்களை கேள்வி கணக்கின் பேரில் நிறுத்தாட்டுவதும், மேலும் ஏழைகளை கவனத்தின் பக்கம்

அனுப்புவதுமாகும். முஃப்தி ஸாஹிப் عَلَيْهِ الْمَحْمَدُ அவர்கள் ஜநாறு வருடத்தைப்பற்றி விளக்கும்போது கூறுகிறார்கள்,

﴿إِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَالْفَسَنَةِ مِمَّا تَعْذُونَ﴾

(துர்ஜ்ஞமா கன்லைல் ஈமான்: நிச்சயமாக உங்கள் இறைவனிடத்தில் ஒரு நாள் எவ்வாறு உள்ளதென்றால், உங்களின் கணக்குப்படி 1000 வருடங்கள் போலாகும். (ஜூஸ் 17, சூதுல் ஹஜ்: 47) ஆம், சிலர் ஜம்பதாயிரம் வருடங்கள் போல் உணர்வார்கள். அவர்களின் விடயத்தில் இறைவன் கூறுகிறான்.

﴿فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ كَخَمْسِينَ أَلْفَ سَنَةٍ﴾

(துர்ஜ்ஞமா கன்லைல் ஈமான்: அந்த தண்டனை கிடைக்கும் நாளாகிறது. அதன் அளவு ஜம்பதாயிரம் வருடங்களாகும். (ஜூஸ் 29, சூதுல் மஹரிஜ்: 4) மேலும் சில முஃமின்கள் மணித்தியாலத்தைபோல் உணர்வார்கள். அல்லாஹுதழுலா கூறுகிறான்.

﴿فَذِلِكَ يَوْمٌ إِذَا غَيْرُ يَسِيرٍ عَلَى الْكُفَّارِ﴾

(துர்ஜ்ஞமா கன்லைல் ஈமான்: அப்போது அந்த நாள் மிகக் கடினமானதாக இருக்கும். காபிர்களின் மீது எனிதல்ல. (ஜூஸ் 29, சூதுல் முத்தஸ்ஸிர: 9,10) எனவே இந்த திருவசனங்களில் ஆட்சேபனை கிடையாது. மேலும் கியாமத்துடைய நாள் ஜம்பதாயிரம் வருடங்களாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு ஆயிரம் வருடங்களைப்

போல், சிலருக்கு அதை விட குறைவாகவும், எதுவரை யென்றால் நல்லடியார்களுக்கு கொஞ்ச நேரத்தைப்போலும் உணர்வு ஏற்படும். உதாரணமாக, ஒரே இரவு ஆரோக்கிய சாலிக்கு சிறிதாகவும், தொந்தரவுடையவனுக்கு பெரிதாக வும் உணர்வு ஏற்படுவதைப்போல்.

(மிர்ஆதுல் மனாஜீஹ், பாகம் 7, பக்கம் 67)

கப்ரின் வேதனை, மஹ்ஷீர், நாக நெருப்பிலிருந்து
காத்திடுவீர்

இறைவனின் பொருட்டால் அழைத்துச் செல்வீர் கவனம்
யாரசூலல்லாஹ்

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّدٍ صَلَّوَا عَلٰى الْحَبِيبِ

ஏழ்மையின் மீது பொறுமை

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! இந்த அனைத்து சிறப்புக்களும் தனது ஏழ்மைத் தனத்தின் மீது பொறுமை செய்யக்கூடிய அந்த ஏழையான முஸ்லிமுக்காகும். எல்லா நேரமும் சொத்து சேர்க்கும் நோக்கத்துடன் ஈடுபடுபவர், செல்வந்தர்களையும், அவர்களின் நிஃமத்துக்களையும் பார்த்து உள்ளத்தில் கோபம் அல்லது பொறாமையின் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் ஏழை, தனது ஏழ்மை தனத்தில் பொறுமையின்றி இருப்பவன் மேற்கூறப்பட்ட சன்மானத் திற்கு உரியவனாக மாட்டான். மேலும் அவன் அதிகமாக பொறுமையிழந்து விட்டால், சீரழிவு மற்றும் அவமதிப்புக்கு ஆளாகக்கூடிய நிலைமையும் ஏற்படலாம். ஆகையால்

ஏழைகளும், துண்பத்திற்கு ஆளானவர்களும் அல்லாஹ் ﷺ வின் மறைமுக திட்டத்திற்கு பயந்து நடப்பது அவசியமாகும். ஏனெனில் இந்த ஆபத்துக்களின் காரணமாக சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம். மேலும் முறையிடுதல், பொறுமையின்மை, ஏழ்மை இன்னும் கஷ்டத்தையும் ஹராமான முறையில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பது, மறுமையின் நாசத்திற்கும் அழிவிற்கும் காரணமாகும்.

ஹம்ரத் ஸய்யிதுனா இமாம் முஹத்திஸ் இப்னு ஜவ்லி
இல் அவர்கள் கூறுகிறார்கள். “வறுமை ஒரு நோயைப்போன்றதாகும். யார் அதில் பாதிக்கப்பட்டு பொறுமை செய்தாரோ, அவர் அதனுடைய கூலியை பெற்றுக்கொள்வார். அதனால்தான் தேவையுள்ளவர்கள், ஏழைகள் தனது வறுமை மற்றும் ஏழ்மைக்காக பொறுமை செய்தவர்கள், செல்வந்தர்களை விட 500 வருடத்திற்கு முன் கவனத்தில் நுழைவார்கள்.” (துல்பீஸ் இப்லீஸ், பக்கம் 225)

*Rahayn sab shad ghar walay Shaha thori si rawzi per
'Ata ho dawlat-e-sabr-o-qana'at Ya Rasulallah!*

பொருள்: எனது குடும்பத்தினர் கொஞ்ச வாழ்வாதாத்தில் திருப்தியோடு வாழ வேண்டும். பொறுமை மற்றும் மனநிறைவின் செல்வத்தை அருளுங்கள், யார்கூலல்லாஹ் ﷺ

செல்வந்தர்கள் ஏழைகளை விட முற்படுவார்களா?

ஹம்ரத் ஸய்யிதுனா அழுஹாரா ﷺ அவர்களைக்

கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. “ஏழை முஹாஜிர்கள் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் சன்னிதானத்திற்கு வந்து கூறினார்கள், யார்குலல்லாஹ் ﷺ செல்வந்தர்கள் உயர் அந்தஸ்துக்களையும், நிலையான நிஃமத்துக்களையும் எடுத்துச்செல்கிறார்கள். அதற்கு கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் அது எவ்வாறு? எனக்கேட்டார்கள். அப்போது கூறினார்கள், அவர்கள் எங்களைப்போல் தொழுகிறார்கள் இன்னும் எங்களைப்போல் நோன்பும் நோற்கிறார்கள். அவர்கள் ஸதகா கொடுக்கிறார்கள், நாங்கள் ஸதகா கொடுக்க முடியாது. அவர்கள் கழுத்துகளை (அடிமைகளை) விடுதலை செய்கிறார்கள், எங்களுக்கு அடிமைகளை விடுதலை செய்ய முடியாது. அப்போது ஏழைகளின் ஆதரவாளர், கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள். உங்களை விட முன்னால் இருப்பவர்களிடம் சேர்ந்து கொள்ளக்கூடிய, உங்களுக்கு பின்னால் உள்ளவர் களையும் முந்தக்கூடிய மேலும் உங்களைப்போல் அமல் செய்யக்கூடிய மனிதரைத்தவிர வேறுயாரும் உங்களை விட சிறப்பாக முடியாத ஒரு விடயத்தை நான் உங்களுக்கு கற்றுத் தர்ட்டுமா? அதற்கு சங்கையான ஸஹாபாக்கள் ﷺ அவசியம் கற்றுத்தாருங்கள், அப்போது கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள். நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் 33, 33 தடவைகள் தஸ்பீஹ் (سُبْحَنَ اللَّهِ), தஹ்மீத் (الْحَمْدُ لِلَّهِ) இன்னும் தக்பீர் (اللَّهُ أَكْبَرُ)

(முஸ்லிம், கிதாபுல் மஸாஜித், பக்கம் 300, ஹதீஸ் 595)

*Mayn baykar bataun say bach kay hamayshah
Karun Tayri hamd-o-śana Ya Ilahi*

பொருள்: நான் வீண்பேச்சுக்களை விட்டும் நேமமாக நீங்கி, உன்னை துதி செய்ய வேண்டும் இறைவா!

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஏழ்மையான கல்பா

தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்துபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 590 பக்கங்கள் அடங்கிய “ஹ்ரத் ஸய்யிதுனா உமர் பின் அப்துல் அலைஸின் 425 சம்பவங்கள்” எனும் நூலின் 187ம் பக்கத்தில் வருகிறது: அமீருல் முஃமினேன் ஹ்ரத் ஸய்யிதுனா உமர் பின் அப்துல் அலைஸ் عليه السلام அவர்களுடைய பெண் பிள்ளைகள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பு அவர்களிடம் வந்து, “அருமை தந்தையே! நாளை பெருநாள் தினம் நாங்கள் எந்த ஆடையை அணிவோம்?” எனக்கேட்டனர், அதற்கு அவர்கள், “இப்போது நீங்கள் அணிந்திருக்கும் இதே ஆடையை கழுவி நாளை அணியுங்கள்” எனக் கூறினார்கள். “இல்லை, தந்தையாரே! எங்களுக்கு புத்தாடை தைய்த்துத் தாருங்கள்” என்று பிள்ளைகள் பிடிவாதமாக கேட்டபோது, “என் அருமை பிள்ளைகளே! பெருநாளைய தினம் அல்லாஹ் عزوجل வுக்கு இபாதத் மற்றும் நன்றி செலுத்தும் தினமாகும், புத்தாடை அணிவது கட்டாய மில்லையே!” எனக்கூறினார்கள். அப்போது அவர்கள் “தந்தையே! நீங்கள் கூறுவது உண்மைதான், ஆனால் எங்கள் நண்பிகள் “நீங்கள் அமீருல் முஃமினேனுடைய

பிள்ளைகளாக இருந்தும், பெருநாள் தினத்திலும் அதே பழைய ஆடையை அணிந்திருக்கிறீர்களே!” என்று கேலி செய்வார்கள். இதை கூறும்போது பிள்ளைகளின் கண்களில் கண்ணீர் வடிந்தது. பிள்ளைகளின் பேச்சைக்கேட்டு உமர் பின் அப்துல் அசௌஸ் عليه السلام அவர்களின் உள்ளாம் கவலை அடைந்து, அவர்கள் பொருளாளரை அழைத்து “எனது ஒரு மாத சம்பளத்தை முன்பணமாக தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு பொருளாளர், “கண்ணிய மிக்கவர்களே! ஒரு மாதம் வரை உயிருடன் இருப்பிர்கள் என்று உங்களுக்கு உறுதியுண்டா?” எனக்கேட்டார்.

அப்போது அவர்கள் عليه السلام கூறினார்கள், “صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ நீங்கள் சிறந்த மற்றும் சரியான விடயத்தை கூறினீர்கள்.” பொருளாளர் சென்று விட்டார். அவர்கள் عليه السلام பிள்ளைகளிடம் கூறினார்கள், இனிய பிள்ளைகளே! صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ அல்லாஹ் மற்றும், அவனது ரஸால் அன்னவர்களின் திருப்பொருத்தத்திற்காக உங்களின் ஆசைகளை அர்ப்பணித்து விடுங்கள். (மங்தனில் அக்லாக், பாகம் 1, பக்கம் 257)

அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும். அவர்களின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப் பட்டும்.

أَمِينٌ بِجَاهِ الَّتِي أَكَمَّ

صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! நாங்களும் எங்களுடைய சங்கையான முன்னோர்கள் الله تعالى صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ

அவர்களுடைய அடிச்சுவட்டை பின்பற்றி, வறுமைகள், கஷ்டங்கள் இன்னும் வீட்டு பிரச்சினைகளின்போது அச்சப்பட்டு குறைபேசுவதற்கு பதிலாக சதாவும் அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பக்கமே பொறுப்பு சாட்டுவதோடு, அவனின் நாட்டத்தை பொருந்திக்கொள்ள வேண்டும். மேலும் அதிகமாக துஆவும் செய்ய வேண்டும். எவ்வாறெனில்...

துன்பமுற்றவரின் துஆ

ஒரு பெரியாரின் عَلَيْهِ السَّلَامُ وَالْحَمْدُ لِلّٰهِ சன்னிதானத்தில் ஒரு மனிதர் கூறினார், கண்ணியமிக்கவரோ! குடும்பத்தினர்களின் சிந்தனை என்னை துயரத்தில் சிக்க வைத்துள்ளது, எனக்காக துஆ செய்யுங்கள். அவர்கள் பதிலளித்தார்கள், உங்கள் குடும்பத்தினர் உங்களிடம் ரொட்டி அல்லது உணவு இல்லையென முறையிட்டால், அந்த நேரத்தில் அல்லாஹ் عَزَّوَجَلَّ விடம் துஆ செய்யுங்கள். ஏனெனில் அந்நேரத்தில் நீங்கள் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு மிக நெருக்கமாக இருக்கும்.

(ரவ்முர் ரியாஹீன், பக்கம் 25)

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிச்சயமாக அதிக கவலையிலும், துக்கத்திலும் இருப்பார்கள். மேலும் கவலை யுடையவர்களின் துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எவ்வாறெனில், தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்துபத்துல் மத்தொவினால் அச்சிடப்பட்ட “பழாயிலே துஆ” எனும் நூலில் அஃலா ஹழ்ரத்துடைய தந்தையாராகிய ராக்ஸ் முதகல்லிமீன், ஹழ்ரத் அல்லாமா மெளலான நகீ

அலிகான் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் முஸ்தஜாபத் தஅவாத் மனிதர்களில் (அதாவது துஆக்கள் ஓப்புக்கொள்ளப்படுவார்களில்) முதலிடத்தில் எழுதியுள்ளார்கள், “முதலாவது: முழுர் (அதாவது நிம்மதியற்ற கவலையாளி).”

அதன் விரிவுரையில் அஃலா ஹழ்ரத் இமாமே அஹ்லுஸ் கன்னத் ஹழ்ரத் அல்லாஹா மெளலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஜூகான் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் கூறுகிறார்கள். இதை (அதாவது கவலை இன்னும் கஷ்டத்தில் இருப்பவர்களின் துஆ ஓப்புக்கொள்ளப்படுவதை) பற்றி குர்ஆன் ஷர்ஃஃபும் கூறுகிறது.

أَمَّنْ يُحِبُّ الْمُضْطَرُ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ

(ஜூஸ்த 20, அந்நம்ஸ் 62)

தர்ஜ்ஞாமா கன்ரெஸல் ஈமான்: கஷ்டத்தில் இருப்போர் அழைத்தால், அவர்களுக்கு பதில் கூறி, அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன்.

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் மீது ஆணையாக! உலக வர்ணங்களில் முழுகியிருக்கும் செல்வந்தர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஒப்பிடும்போது, கன்னத்துக்களை பின்பற்றக்கூடிய ஏழை, வறியவர் பாக்கியமுள்ள அதிஷ்டசாலியாவார். மேலும் யார் ஏழ்மை, நோய், துன்ப துயரங்களில் சிக்கியிருந்தும் அல்லாஹ் عَزَّوَجَلَّ வுக்கும், அவனின் ரஸால் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அவர்கள் முஸ்தஜாபத் தஅவாத் மனிதர்களில் அதாவது துஆக்கள் ஓப்புக்கொள்ளப்படுவார்களில் முதலிடத்தில் எழுதியுள்ளார்கள், “முதலாவது: முழுர் (அதாவது நிம்மதியற்ற கவலையாளி).”

அன்னவர்களுக்கும் வழிப்பட்டு நடக்கின்றாரோ அவர் மறுமையில் வெற்றிசாலியாவார்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّدٍ

மிஸ்கின்களுக்கு சுவனம்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! இன்று உலக மக்களின் பார்வையில் இழிவாக கருதப்படுகின்ற முஸ்லிம்கள், ஏழை என்பதால் தோழமையிலிருந்து தூரமாக்கப்படுபவர்கள், வசதி குறைவு என்பதால் முகம் கொடுக்கப்படாமல் உள்ளார்கள். ஆனால் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் عَرْوَجَ عَتَّابَ يَرْكَبُ عَلَى الْمُنْكَرِ அடைய ரஹ்மத்தின் மீது அர்ப்பணமாகி விடுங்கள். ஏனெனில் இவர்கள்தான் சுவனத்தின் கண்ணியம் மற்றும் சிறப்புக்கு காரணமானவர்கள். எவ்வாறெனில், மதீனத்துப்பேராசர், உள்ளத்திற்கு அமைதி யூட்டுபவர், நறுமண வியர்வை கொண்டவர்களான நபிகள் கோமான் حَلَّتْ عَلَى هٰذِهِ الْمُنْكَرِ அன்னவர்கள் நவின்றுள்ளதாக, ஹழ்ரத் ஸய்யிதுனா அபூஹ்ராரா حَنَّ عَلَى هٰذِهِ الْمُنْكَرِ அவர்கள் அறிவிக்கிறார்கள். “சுவனத்திற்கும் நரகத்திற்குமிடையில் விவாதம் ஏற்பட்டபோது நரகம் சொன்னது, “என்னை அநியாயக்காரர்கள் இன்னும் அகங்காரக்காரர்களைக் கொண்டு சிறப்பாக்கப்பட்டுள்ளது.” சுவனம் சொன்னது, “எனக்கு என்னவென்றால் பலவீனமான, கதியற்ற இன்னும் அதிகாரமற்ற மக்கள் என்னுள்ளே நுழைவார்கள்.” அப்போது அல்லாஹ் தபாரக வத்துலா சுவனத்திற்கு சூடினான். “சுவனமே! நீ எனது ரஹ்மத்தாகும், எனது அடியார்களில் நான் நாடியவர்களுக்கு உன்னைக்கொண்டு

கருணைக்காட்டுவேன்.” மேலும் நரகத்திற்கு கூறினான். “நரகமே! நீ எனது அதாப் (துண்டனை) ஆகும், எனது அடியார்களில் நான் நாடியவர்களுக்கு உன்னைக்கொண்டு வேதனை அளிப்பேன். (முஸ்லிம், கிதாபுல் ஜன்னா, பக்கம் 1524, ஹதீஸ் 2846)

ஹழ்ரத் ஸய்யிதுனா அல்லாமா அவி இப்னு சல்தான் முஹம்மத் காரீ عَلَيْهِ السَّلَامُ وَالْحَمْدُ لِلّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ அவர்கள் இந்த பரிசுத்த ஹதீஸில் இருக்கின்ற ‘ضَعْفَاءُ’ (முறுபா) எனும் வார்த்தையை தெளிவு படுத்தும்போது “இங்கே பலவீணம் என்பதன் அர்த்தம் செல்வத்திலும், உடலாவிலும் பலவீணமான முஸ்லிம்கள் என்று குறிப்பிடுகிறார்கள். (மிர்காதுல் மஃபாதீஹ், கிதாபுல் ஃபிதன், 9/662, 5694வது ஹதீஸின் கீழ்)

صَلُّوا عَلَى الْخَيْرِ صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَى مُحَمَّدٍ

சுவனவாசிகளில் அதிகமானோர் ஏழையாக இருப்பார்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! மேற்கூறப்பட்ட அறிவிப்பு ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு எந்தளவு ஊக்குவிப்பாக உள்ளது. அதாவது அல்லாஹ் عَزَّوَجَلَّ ஏழை எனியவர்கள் மீது கருணை காட்டி அவர்களுக்கு சுவனத்தை வழங்கி விடுவான். மேலும் சுவனத்தை பெற்றுக்கொள்ளும் அதிகமான பாக்கியசாலி முஸ்லிம்கள் யாரென்றால், உலகில் ஏழை, பட்டினி மேலும் வறுமையில் வாழ்க்கையை கழித்தவர்களாவார்கள். எவ்வாறெனில், ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் பின் அம்ர் عَنْهُ اللّٰهُ تَعَالٰى عَلَى

அவர்கள் அறிவிக்கிறார்கள், மக்கத்து மாமன்னர், மதீனத்து மாவேந்தர், மாநபி ﷺ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்.

اَطْلَعْتُ فِي الْجَبَّتِ فَرَأَيْتُ آكَةً شَرَّاءً هِلَّهَا النُّقَرَاءُ

அதாவது, நான் சுவனத்தை அவதானித்தபோது, சுவன வாசிகளில் அதிகமானோர் ஃபுகராக்களாக (அதாவது ஏழைகளாக) இருந்ததை பார்த்தேன். (முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ், 1/504 ஹதீஸ் 2086)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

நபியே ரஹ்மத்துடைய துஆவும் மிஸ்கீன்களுடன் முஹப்பத்தும்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! எழ்மையும், மிஸ்கீன் தனமும் எப்படியான சோதனையென்றால், அதில் சிக்குண்ட முஸ்லிம் பொறுமையுடன் சிந்தனை செய்தால், பரசுத்த ஹதீஸில் ஏழை எனியவர்களின் சிறப்பு எந்தளவு கூறப்பட்டுள்ளது என்பதை அவர் அறிந்துக்கொள்வார். இப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இழிவானவர்கள் அல்ல மாறாக முஹப்பத்திற்கு தகுதியடையவர்கள். எவ்வாறெனில், ஹம்ரத் ஸ்யிதுனா அழுஸாத் குத்ரி ﷺ அவர்கள் கூறுகிறார்கள். மிஸ்கீன்களுடன் அன்பு செலுத்துங்கள், ஏனெனில் இறைவனின் தூதர் ﷺ

அன்னவர்கள் துஆவில் இந்த வசனத்தை சேர்ப்பதைக் கேட்டுள்ளேன்.

اللّٰهُمَّ أَحِنِّي مِسْكِينًا وَأَمْتِنِي مِسْكِينًا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ

அதாவது, அல்லாஹ் வே (عَزَّوَجَلَّ) ! மிஸ்கீனான நிலைமையில் வாழ்வும், மிஸ்கீனான நிலைமையில் வபாத்தையும் தந்தருள்வாயாக ! இன்னும் மிஸ்கீன்களின் கூட்டத்தார் கருடன் எனது முடிவை ஆக்கி வைப்பாயாக ! (இப்னு மாஜா, கிதாபுஸ் ஞாஹ்த, பாபு மஜாலிஸ்துல் ஃபுகரா, பாகம் 4, பக்கம் 433, ஹதீஸ் 4126)

மார்க்க சட்டம்: ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நாயகம் அன்னவர்கள் இறைவனின் சன்னிதானத் தில் தாழ்மையின் காரணத்தினால் தன்னை மிஸ்கீன்களின் கூட்டத்தாருடன் சேர்த்துக்கொண்டார்களே இது அன்னவர்களுக்கு ஜாயிழஸ் ஆகும். ஆனால் கண்மணி நாயகம் அன்னவர்களுக்கு மிஸ்கீன் அல்லது ஃபகீர் என்று கூறுவதற்கு எங்களுக்கு அனுமதி யில்லை, மாறாக, ஹராமாகும். (ஃபதாவா அஹ்லுஸ் ஸன்னத், பாகம் 8, பக்கம் 118)

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே ! ஏழ்மை என்பது பலவகையான பரகத்துக்களை உள்ளடக்கியுள்ளது. மதீனத் துப்பேரரசர் மாநுபி அன்னவர்கள் கூட மிஸ்கீன்களின் கூட்டத்தார்களுடன் சேர்வதையும், அதே கூட்டத்தார்களுக்கு தனது நெருக்கத்தின் பரகத்துக்களை

பெற்றுக்கொடுக்கும் ஆசையும் மேலும் அவர்களுடன் நேசம் வைக்கவும் அறிவுரை வழங்குகின்றார்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஏழைகளுடன் முஹப்பத் வைப்பது இறை நெருக்கத்தைப்பெற காரணமாகும்

ஹ்ருத் ஸய்யிதுனா அனஸ் பின் மாலிக் رَحْمَةُ اللَّهِ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள். மதீனத்துப்பேரரசர் மாநபி அன்னவர்கள் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ அன்னவர்கள் ஹ்ருத் ஸய்யிதுனா ஆயிஷா சித்தீகா رَحْمَةُ اللَّهِ تَعَالَى عَنْهَا அவர்களைப் பார்த்து கூறினார்கள்.

يَا عَائِشَةً أَحِيَّ الْمَسَاكِينَ وَ قَرِبِيهِمْ فَإِنَّ اللَّهَ يُقَرِّبُ بِكَ يَوْمَ الْقِيَامَةِ

அதாவது, ஆயிஷாவே (رَحْمَةُ اللَّهِ تَعَالَى عَنْهَا) மிஸ்கீன்களுடன் முஹப்பத் வையுங்கள். அவர்களை தனக்கு அருகாமையில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் கியாமத் நாளில் அல்லாஹுதலூலா உங்களை தனது நெருக்கத்தில் வைத்துக்கொள்வான். (மிஷ்காதுல் மஸாபீஹ், கிதாபுர் ரகாக், 1/255, ஹதீஸ் 5244 முக்தஸரன்)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

உண்மையான ஏழை யார்?

இனிமையான இல்லாமிய சகோதரர்களே! உலகியல் சொத்து செல்வத்தில் தேவையுடைவனாக (வறியவனாக) இருப்பது மறுமையின் நிஃமத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு காரணமாகும். ஆனால், பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமாகும். எனவே இப்படியான நிலைமையில் கவலைப்படவோ, துக்கப்படவோ கூடாது. கவலைக்குரிய கஷ்டமோ மறுமையின் கஷ்டமாகும், மேலும் அந்த கஷ்டமே உண்மையில் முஸ்தக்தாகும். எவ்வாறெற்னில், ஹழ்ரத் ஸய்யிதுனா அழஹ்ரரா ﷺ அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிமார்களின் தலைவர், மதீனத்துப்பேராசர் மாநபி ﷺ அன்னவர்கள் சங்கையான ஸஹாபாக்களிடம் عَلَيْهِ الرَّحْمَانُ ஏழை யார் என்று உங்களுக்குத்தெரியுமா? என கேட்டபோது, சங்கையான ஸஹாபாக்கள் عَلَيْهِمُ الرَّحْمَانُ கூறினார்கள். எங்களில் நின்றும் யாரிடம் திர்ஹுமோ, செல்வமோ இல்லையோ அவரே ஏழையாவார், அப்போது கூறினார்கள். என்னுடைய உம்மத்தில் முஃபிலிஸ் (ஏழை) யாரெனில், கியாமத்துடைய நாளில் தொழுகை, நோன்பு இன்னும் ஸகாதை எடுத்து வருவார், ஆனால் அவர் இன்னாருக்கு ஏசியிருப்பார், இன்னாருக்கு அவதூரு சொல்லியிருப்பார், இன்னாருடைய சொத்தை தின்று இருப்பார், இன்னாருடைய இரத்தத்தை சிந்தியிருப்பார் மேலும் இன்னாரை அடுத்திருப்பார், அப்போது அவருடைய நன்மைகளிலிருந்து அவர்கள் அனைவருக்கும் அவர்களின் பங்குகளை கொடுக்கப்படும். அவனுடைய பொறுப்புக்கள் முடிவதற்கு முன் அவனுடைய நன்மை முடிவடைந்து விட்டால் மனிதர்களின் பாவங்களை அவன் மீது போடப்படும். பின்பு அவனை நாகத்தில்

போடப்படும். (முஸ்லிம், கிதாபுல் பிர்ரி வஸ்லிலா இலா ஆகிரி, பக்கம் 1394, ஹதீஸ் 2581)

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே, பயப்படுங்கள்! நடுங்கி எழும்புங்கள்! உண்மையிலே ஏழை யாரெனில் யார் தொழுகை, நோன்பு, ஹஜ், ஸகாத், ஸதகா, கொடை, மேலும் பெரும் பெரும் நன்மைகளை செய்தும் கூட கியாமத் நாளில் ஒன்றுமே இல்லாமல் இருப்பவராகும். சிலசமயம் திட்டியும், சிலசமயம் அவதூரு கூறியும், மார்க்க அனுமதியின்றி ஏசிப்பேசியும், கேவலப்படுத்தியும், அடித்தும், தற்காலிகமாக பெற்ற பொருட்களை வேண்டுமென்றே திருப்பிக்கொடுக்காமலும், கடனை நிறைவேற்றாமலும் மேலும் மனதை துன்புறுத்தியும் யாரை உலகத்தில் கோபித்துக்கொண்டாரோ, அவர்கள் அவனுடைய அனைத்து நன்மைகளையும் எடுத்துச்செல்வார்கள். மேலும் நன்மைகள் முடிவடைந்து விட்டால் அவர்களுடைய பாவங்களின் சுமையை அவன் மீது போடப்பட்டு நாகத்திற்கு தள்ளப்படும்.

இறைவா காத்தருள் இனிய மதீனாவின் பொருட்டால் துன்யா, ஆகிரத்துடைய ஆபத்துக்களை விட்டும்

صَلُّوا عَلَى الْحَبِيبِ
صَلُّوا عَلَى مُحَمَّدٍ

أَسْتَغْفِرُ اللَّهَ
تُوبُوا إِلَى اللَّهِ

صَلُّوا عَلَى الْحَبِيبِ
صَلُّوا عَلَى مُحَمَّدٍ

வறுமையை நீக்கும் அவ்ராத்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! மறுமையின் ஏழை மற்றும் உண்மையான வறுமையாளனின் கேடுகெட்ட நிலைமையும், உலகத்தின் ஏழை, வறுமையாளரின் சந்தோஷமான பாக்கியங்களை பற்றியும் நீங்கள் அறிந்துக் கொண்டார்கள். நமது சிந்தனைகள் இவ்வாறு இருக்க வேண்டும், அதாவது உலகத்தில் பணம், செல்வம் போன்றவற்றில் சோதனை வந்து விட்டால் பொறுமையுடன் அதை சகித்துக்கொள்வதோடு, மறுமையின் ஏழ்மை தனத்திலிருந்து பாதுகாப்புத்தேடுக்கொள்ள வேண்டும். எனினில் மறுமையின் ஏழ்மையே உண்மையில் கேடு கெட்டதாகும்.

அதேபோல் இதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது போதுமான அளவு செல்வம் சம்பாதிப்பது, மற்றவர்களிடம் கை நீட்டாமல் இருப்பதற்கும், யாருக்கும் பாரமில்லாமல் இருக்கவும், நிம்மதியாக தொழில் செய்யவும் என்னம் வைப்பது கெட்ட விடயமல்ல. அவ்வாறான என்னத்துடன் கடுமையாக உழைப்பதும், அவ்ராதுகள் ஒதுவதும் ஸாலிஹ்ரீன்களின் வழிமுறையாகும். எவ்வாறெனில், ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னு ஷீவைஹ் عَلَيْهِ السَّلَامُ وَسَلَّمَ அவர்கள் கூறுகிறார்கள். ஒருநாள் அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் இறைநேசராகிய ஹழ்ரத் ஸய்யிதுனா மஃருப் கர்ஹி اللَّهُ مُحَمَّدٌ عَلَيْهِ السَّلَامُ وَسَلَّمَ அவர்களின் பரகத்தான் சன்னிதானத்தில் வறுமையான ஓர் ஏழை கஷ்டவாளி தனது ஏழ்மை தனத்தைப்பற்றி முறையிட்டார். அப்போது அவர்கள் عَلَيْهِ السَّلَامُ وَسَلَّمَ கூறினார்கள். “அல்லாஹுதலுா உங்களை அவனுடைய பாதுகாப்பில் வைக்கட்டும், மேலும் இந்த

வார்த்தைகளை கூறிக்கொண்டு குடும்பத்தாரிடம் திரும்பிச்செல்லுங்கள், ‘**مَا شَاءَ اللَّهُ كَانَ**’ (அல்லாஹ் عَزَّوَجَلَّ எதை நாடனானோ அது நிகழ்ந்தது)

அந்த மனிதர் இதைக்கூறிக்கொண்டு வீட்டின் பக்கம் செல்லும்போது, பாதையில் அறியாத ஒருவரை சந்தித்தார். அவர் அவருக்கு ஒரு பையை கொடுத்து விட்டு சென்று விட்டார். ஏழை மனிதர் பையை திறந்தபோது தீணார்களால் நிறைந்திருந்தது. அவர் மிகவும் சந்தோஷப்பட்டவராக அங்கிருந்தே திரும்பி ஹழ்ரத் ஸய்யிதுனா மஃஞாப் கர்ஹி ஐ லِهِ مُحَمَّدٌ أَعْلَمُ أَنَّهُ مُحَمَّدٌ அவர்களின் பரகத்தான் சன்னிதானத்திற்கு நடந்த சம்பவத்தை கூற வந்தார். அப்போது அந்த மனிதரைக் கண்டதும் ஹழ்ரத் ஸய்யிதுனா மஃஞாப் கர்ஹி ஐ லِهِ مُحَمَّدٌ அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் அடியானே! உனது தேவை பூர்த்தியான பிறகு மீண்டும் ஏன் வந்தாய்? அல்லாஹ் عَزَّوَجَلَّ உன்னை தனது பாதுகாப்பில் வைக்கட்டும், இந்த வார்த்தைகளை கூறிக் கொண்டு குடும்பத்தாரிடம் திரும்பிச்செல்லுங்கள், مَآءَشَ مَكَانَ (உயினுல் ஹிகாயாத், பக்கம் 278)

அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும். அவர்களின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப் படட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

நானுணவில் பரகத் பெற மிகச்சிறந்த வழிமுறை

ஹழ்ரத் ஸய்யிதுனா ஸஹல் பின் ஸஅத் ஸாஇதி ﷺ أَعْلَمُ
أَنَّهُ عَنْ أَبِيهِ وَاللهُ أَعْلَمُ عَنْ أَنَّهُ عَنْ أَبِيهِ وَاللهُ أَعْلَمُ
அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதர் கண்மணி
நாயகம் ﷺ أَعْلَمُ أَنَّهُ عَنْ أَبِيهِ وَاللهُ أَعْلَمُ அன்னவர்களின் பரகத்தான்
சன்னிதானத்துக்கு சமூகம் கொடுத்து தனது வறுமை
மற்றும் கஷ்டங்களை முறையிட்டார். அப்போது கண்மணி
நாயகம் ﷺ أَعْلَمُ أَنَّهُ عَنْ أَبِيهِ وَاللهُ أَعْلَمُ அன்னவர்கள் கூறினார்கள்.
உங்கள் வீட்டில் நுழையும்போது நீங்கள் ஸலாம்
சொல்லுங்கள், யாரும் இல்லாவிட்டாலும் சரியே, பின்பு
என்மீது ஸலாம் கூறுங்கள், மேலும் ஒரு முறை قُلْ هُوَ اللَّهُ أَكْبَرُ
ஷர்ஃஃபை ஓதிக்கொள்ளுங்கள். அந்த மனிதர் அவ்வாறே
செய்ததும், அல்லாஹ்துஆலா அவருக்கு எந்தளவு
செல்வத்தை கொடுத்தான் என்றால், அவர் தனது
அயலவர்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்கும் பங்கீடு
செய்ய ஆரம்பித்து விட்டார். (அல்கவ்வுல் பதீஃ, அல்பாபுஸ்
ஸானி பீ ஸவாபிஸ் ஸலாதி அலா ரஸாவில்லாஹ் இலா ஆகிரி...,
பக்கம் 273)

வறுமையின் நிவாரணம்

தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்துபதுல்
மத்னாவினால் அச்சிடப்பட்ட 419 பக்கங்கள் அடங்கிய
மதனி பன்னஞ்சாரா எனும் நூலின் 246ம் பக்கத்தில்
உள்ளது. ‘مِلِكٌ يَا’ என்பதை வறுமையிலும், திக்கற்ற
நிலையிலும் இருப்பவர்கள் தினமும் 90 முறை ஓதி வர

வேண்டும். ﴿كَلَّا لَنِ إِنَّ اللَّهَ عَزَّوَجَلَّ﴾ வறுமையை விட்டும் விடுதலை பெறுவார்கள். (மதனி பன்னஞ்சாரா, பக்கம் 246)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ரிஸ்கில் பரகத் ஏற்பட அவ்ராத்

தங்வதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்துபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட “மல்ஹீழஸாதெ அஃலா ஹம்ரத்” எனும் நூலின் 128ம் பக்கத்தில் உள்ளது. ஒரு ஸஹாபி (رضي الله عنه) கண்மணி நாயகம் சَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ அன்னவர்களின் சங்கைமிகு சன்னிதானத்திற்கு வந்து கூறினார்கள், உலகம் என்னை விட்டும் திரும்பி விட்டது. அப்போது கூறினார்கள். மலக்குகளின் அந்த தஸ்பீஹ் அதாவது அதன் பரகத்தைக்கொண்டு நாளுணவு வழங்கப்படுகிறதே அது உங்களுக்கு ஞாபகமில்லையா? உலகம் உம்மிடம் இழிவாகிய நிலையில் வந்து சேரும். ஃபஜ்ர் உதயமாகியதும் 100 தடவைகள் இதை கூறவும்,

’سُبْحَنَ اللَّهُ وَبِحَمْدِهِ سُبْحَنَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ’

அந்த ஸஹாபி (رضي الله عنه) அவர்களுக்கு எழு நாட்களே கழிந்தன, புனிதமிகு சன்னிதானத்தில் வந்து “நாயகமே! உலகம் என்னிடத்தில் எந்தளவு அதிகமாக வந்து விட்ட தென்றால், எங்கே எடுத்து எங்கே வைப்பது என்று வியப்படைந்துள்ளேன்!” என்றார்கள். (விஸானுல் மீஸான், 4/304)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே ! நல்லடியார்களின் நட்பும், நல்லவர்களின் துஆவும் நிச்சயமாக அதன் பிரயோஜனத்தை காண்பிப்பதோடு, ஆபத்துக்கள், முஸ்பத் துக்கள் இன்னும் கஷ்டங்களில் அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் நல்லடியார்களிடம் உதவி தேடுவதால் முஸ்பத்துக்கள் நீங்குவதோடு, கஷ்டங்களும் தூரமாகி விடுகின்றது.

அதேபோல் அல்குர்ஆன் மற்றும் கன்னாவை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பாகிய தாஃவதே இஸ்லாமியின் மதனி சூழலுடன் இணைந்திருப்பதும், நாயகத்தின் ஆஷிக்கீன்களுடன் மதனி காஃபிலாக்களில் பிரயாணம் செய்வதன் பரகத்தினாலும் நாட்டங்கள் நிறைவேறுவதுடன், கஷ்டங்கள் தீரவும் மேலும் முஸ்பத்துக்கள் தூரமாகிய பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. எவ்வாறெனில், தாஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 1548 பக்கங்கள் அடங்கிய நூலாகிய “ஃபைஸானெ சன்னத்” முதலாம் பாகம் 980ம் பக்கத்தில் உள்ளது.

கராச்சி மின்சார விடியோக நிறுவனத்தில் (K.E.S.C) தொழில் கிடைத்தது

ஓரங்கி டவுன் (பொபுல் மதீனா, கராச்சி) யின் ஒரு பொறுப்புதாரி இஸ்லாமிய சகோதரர், தான் மதனி சூழலுடன் இணைந்ததையும், தொழில் வாய்ப்பு கிடைத்ததை பற்றியும் இவ்வாறு கூறுகிறார். 19.06.2003ல் ஓர் இஸ்லாமிய சகோதரர் அழைத்ததால் தாஃவதே இஸ்லாமியின் வாராந்த சன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவிற்கு போக நேரிட்டது,

ஆனால் தொடராக செல்லவில்லை. தொழில் இல்லாததால் கவலையுடன் இருந்தேன். ஓர் இஸ்லாமிய சகோதரரின் தனிப்பட்ட முயற்சியின் காரணத்தினால் மதனி காஃபிலா கோர்ஸ் (course) செய்வதற்காக தங்கவதே இஸ்லாமியின் சர்வதேச மர்க்஝ான ஃபைஸானெ மத்தொவில் அனுமதி பெற்றேன்.

عَزَّلَهُ الْحَمْدُ الْكَبِيرُ நாயகத்தின் ஆஷிக்ன்களுடைய நட்புகளும், பரகத்துக்களும் என்போன்ற பாவிக்கு மதனி மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, வாழும் முறையையும் கற்றுக் கொடுத்தது. மதனி காஃபிலா கோர்ஸ் முடிவடைந்து இரண்டாவது அல்லது மூன்றாவது நாள் சில நண்பர்கள் கூறினார்கள். கராச்சி மின்சார விநியோக நிறுவனத்தில் (K.E.S.C) வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதால் நாங்களும் விண்ணப்பித்துள்ளோம், நீங்களும் விண்ணப்பியுங்கள். அப்போது நான், இக்காலத்தில் விண்ணப்பிப்பது மாத்திரம் போதாது, பரிந்துரை மாத்திரமின்றி உறவினர்களுக்கு தானே தொழில்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன! என்னிடம் ஒன்றுமே இல்லையே, என்று சொன்னேன். கடைசியில் அவர்களின் வற்புறுத்தலால் விண்ணப்பத்தை ஒப்படைத்தேன். முதலில் எழுத்துப்பரீட்சை பின்பு நேர்முகப் பரீட்சை நடைபெற்ற பின் மெடிகல் டெஸ்ட் நடைபெற்றது. செல்வாக்குடைய பல விண்ணப்பங்கள் இருந்த போதிலும் நான் மாத்திரமே எல்லா இடத்திலும் வெற்றியடைந்தேன். கடைசி நேர்முகப்பரீட்சைக்கு செல்லும்போது பேண்ட், சட்டை அணிந்து செல்லுமாறு வீட்டார்கள் எவ்வளவோ கூறியும், நான் நாயகத்தின் ஆஷிக்ன்களுடைய நட்பில்

இருந்த பரகத்தினால் அப்படியான ஆடைகளை விட்டுப் போட்டிருந்தேன், ஆகவே வெள்ளை ஷல்வார், கமீஸ் அணிந்தே சென்றேன். அதிகாரி எனது மார்க்கத் தோற்றுத்தை பார்த்து, மார்க்கத்தின் சில விடயங்களை என்னிடம் கேட்டார், அவைகளுக்கு நான் மிகவும் இலோசாக பதிலளித்தேன். ஏனெனில் ﷺ முhammad ﷺ இவை அனைத்தையும் நான் மதனி காஃபிலா கோர்ஸில் படித்திருந்தேன். ﷺ எந்தவொரு பரிந்துரையும், இலஞ்சமும் இல்லாமல் எனக்கு வேளை கிடைத்தது. எனது வீட்டார்கள் மதனி காஃபிலா கோர்ஸ் இன்னும் மதனி சூழலின் பரகத்தைக்கண்டு வியப்படைந்ததோடு, ஜல عَلَيْهِ السَّلَامُ தங்களுக்கு இல்லாமியை நேசிக்கக்கூடியவர் களாக ஆகி விட்டனர். தற்போது நான் தனது பகுதியின் ஆலோசனைக்கும் தலைவராக சுன்னத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கிறேன். மேலும் மதனி காபிலாக்களில் பயணம் செய்யவும், மதனி வெகுமதிகள் பிரகாரம் அமல் செய்யவும் உற்சாகமுட்டிக்கொண்டிருக்கிறேன் ﷺ.

வேளை வாய்ப்பு தேவையா வாருங்கள் வாருங்கள்
காஃபிலாவில் பயணிப்போம், காஃபிலாவில் பயணியுங்கள்
வறுமையும் நீங்கிட, ஆபத்துக்கள் அகன்றிட
பரகத்தை பெற்றிட காஃபிலாவில் பயணியுங்கள்

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّدٍ

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே, பயானை முடிக்கின்ற இந்நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும் மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் பயான் செய்யும் பாக்கியத்தை பெறுகிறேன். அகிலத்தின் அதிபதி அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.” (இப்பி அஷாகிர், பாகம் 9, பக்கம் 343)

எஜமானாரே ! எனதுள்ளாம் உங்கள்
சுன்னா வாழும் இல்லமாகட்டும்

சுவனத்தில் அயல்வீட்டாளனாக
தாங்கள் எனை ஆக்க வேண்டும்

صَلُّوا عَلَى الْحَسِيبِ صَلُّوا عَلَى مُحَمَّدٍ

“மதனி ஆடையை கடைபிடியுங்கள்” என்பதிலுள்ள 14 ஏழுத்துகளின் தொடர்பில் ஆடையை பற்றிய 14 மதனி முத்துக்கள்

முஸ்தபா ﷺ அன்னவர்களின் மூன்று அழுதவாக்குகள்:

- * ஜின்களின் கண்களுக்கும், மனிதர்களின் அவ்ரத்துக்கும் இடையே உள்ள திரை எதுவென்றால்,

ஒருவர் ஆடைகளை கழட்டும்போது ﷺ கூறிக் கொள்வதாகும். (அல் முஃஜூலுல் அவ்ஸத், பாகம் 2, பக்கம் 59, ஹதீஸ் 2504) புகழ்பெற்ற விரிவுரையாளர், ஹக்மூல் உம்மத், ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلِيٌّ بْنُ أَبِي طَالِبٍ அவர்கள் கூறுகிறார்கள். சுவரும், பர்தாவும் மனிதர்களின் பார்வைக்கு எவ்வாறு தடுப்பாக இருக்கிறதோ, அதேபோல் இதுவுமாகும், அல்லாஹ் (عَزَّوَجَلَّ) வடைய திக்ர் ஜின்களின் பார்வைக்கு தடுப்பாக ஆகி விடும். ஆகையால் ஜின்கள் அதை (அதாவது மர்மஸ்தானத்தை) பார்க்க முடியாது. (மிர்ஆத், பாகம் 1, பக்கம் 268)

- ✿ எந்த மனிதர் ஆடை அணியும்போது இதை கூறுகிறாரோ:

الْحَمْدُ لِلّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٌ

அவருடைய முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. (ஷாஅபுல் ஈமான், பாகம் 5, பக்கம் 181, ஹதீஸ் 6285)

துஆவின் பொருள்: எனக்கு இந்த ஆடையை அணிவித்து இன்னும் எனது எவ்வித சக்தியும், ஆற்றலுமின்றி எனக்கு உபகாரம் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

- ✿ எவருக்கு பெறுமதியான ஆடை அணிய சக்தியிருந்தும், பணிவுக்காக அதை அணியாமல்

விடுகிறாரோ அல்லாஹுதற்கு அவருக்கு கராமத் எனும் ஆடையை அணிவிப்பான். (அழுதாஹுத், பாகம் 4, பக்கம் 326, ஹதீஸ் 4778)

- ✿ நபிமார்களுக்கு முத்திரையானவர், ஈருலக அருளாளர், அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் முபாரகான ஆடை அதிகமாக வெள்ளையாகவே இருந்தது. (கஷ்ஓபுல் இல்திபாஸ் ஃபிஸ்திஹ்ரபாபில் லிபாஸ் லிஷ்ஜெய்க் அப்துல் ஹக் தெஹ்லவி, பக்கம் 36)
- ✿ ஆடை ஹலாலான சம்பாத்தியத்தில் உள்ளதாக இருக்க வேண்டும். எந்த ஆடை ஹராமான சம்பாத்தியத்தில் இருந்து பெறப்பட்டதோ, அதன் மூலம் பர்ஸ் மற்றும் நாஃப்லான எந்த தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (கஷ்ஓபுல் இல்திபாஸ் ஃபிஸ்திஹ்ரபாபில் லிபாஸ் லிஷ்ஜெய்க் அப்துல் ஹக் தெஹ்லவி, பக்கம் 41)
- ✿ அறிவிக்கப்பட்டுள்ளது: எவர் அமர்ந்துக்கொண்டு தலைப்பாகை அணிகிறாரோ அல்லது நின்றுக் கொண்டு காற்சட்டை அணிகிறாரோ, அல்லாஹ் ﷺ மருந்தே இல்லாத நோயில் அவரை சிக்க வைப்பான். (கஷ்ஓபுல் இல்திபாஸ் ஃபிஸ்திஹ்ரபாபில் லிபாஸ் லிஷ்ஜெய்க் அப்துல் ஹக் தெஹ்லவி, பக்கம் 39)
- ✿ அணியும்போது வலது பக்கத்திலிருந்து ஆரம்பியுங் கள். (இது சுன்னத்தாகும்) உதாரணமாக: குர்தா அணியும்போது முதலில் சட்டையின் வலது கைப்பக்கம்

வலது கையையும், பின்பு இடது பக்கம் இடதையும் போடவேண்டும். (கஷ்ணபுல் இல்திபாஸ் ஃபிஸ்திஹ்ரபாபில் விபாஸ் லிஷ்டெஷன்க் அப்துல் ஹக் தெஹ்லவி, பக்கம் 43)

- ✿ அதேபோல் காற்சட்டை போடும்போது முதலில் வலது காலை, காற்சட்டையின் வலப்பக்கம் போடவும். மேலும் (குர்தா அல்லது காற்சட்டையை) கழுட்டும்போது இதற்கு மாற்றமாக இடது பக்கத்தால் ஆரம்பியுங்கள்.
- ✿ தங்வதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்துபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 1197 பக்கங்கள் அடங்கிய “பஹார ஷரீஅத்” 3ம் பாகம் 409ம் பக்கத்தில் உள்ளது. சுன்னத் இதுவாகும், அதாவது ஆடையின் கீழ்ப்பகுதி முழங்காலுக்கும், கரண்டை காலுக்கும் இடைப்பட்ட பகுதி வரையும், கைகளின் நீட்டம் ஆகக்கூடியது விரல்களின் அங்குல கோடுகள் வரையும் மேலும் அகலம் ஒரு சான் அளவாகவும் இருப்பதாகும். (ரத்துல் முஹ்தார், பாகம் 9, பக்கம் 579)
- ✿ ஆண்களின் லுங்கி அல்லது காற்சட்டை கரண்டை காலுக்கு மேல் இருப்பது சுன்னத்தாகும். (மிர்ஆத, பாகம் 6, பக்கம் 94)
- ✿ ஆண்கள் ஆண்களின் ஆடையையும், பெண்கள் பெண்களின் ஆடையையும் அணிய வேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கு மத்தியிலும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

- ❖ தங்வதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்துபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 1250 பக்கங்கள் அடங்கிய “பஹார ஷரீஅத்” 1ம் பாகம் 481ம் பக்கத்தில் உள்ளது. தொப்புளிலிருந்து முழங்கால்வரை ஆண்களின் அவ்ரத்தாகும். அதாவது அதை மறைப்பது பர்ளாகும். தொப்புள் அதில் உள்ளடங்காது மேலும் முழங்கால் உள்ளடங்கும். (குர்ரை முக்தார், ரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 93) இக்காலத்தில் அதிகமானோர் லுங்கி அல்லது காற்சட்டையை தொப்புளின் கீழுள்ள சில பகுதி திறந்த வண்ணம் அணிகிறார்கள். குர்தா போன்றவைகளை அணிவதன் மூலம் தோலினுடைய நிறம் தென்படாவிட்டால் சரி. இல்லையெனில் ஹராமாகும். மேலும் தொழுகையில் நான்கின் ஒரு பகுதி (1/4) திறந்திருந்தால் தொழுகை கூடாது. (பஹார ஷரீஅத்) குறிப்பாக ஹஜ், உம்ராவின் இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
- ❖ இக்காலத்தில் சிலர் அரைக்காற்சட்டை (HALF PANT) அணிந்துக்கொண்டு பொது இடங்களில் மக்களுக்கு முன்னால் நடமாடுகிறார்கள். இதனால் அவர்களின் முழங்காலும், தொடையும் தென்படுகின்றது. இது ஹராமாகும். இப்படிப்பட்டவர்களின் திறக்கப்பட்ட முழங்கால் மற்றும் தொடைகளின் பக்கம் பார்வை செலுத்துவதும் ஹராமாகும். குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மேலும்

கடலோரங்களிலும் இவ்வாறான காட்சிகள் அதிகமாக உள்ளது. எனவே இப்படியான இடங்களுக்கு செல்வதில் பேணுதல் மிக அவசியமாகும்.

- ✿ பெருமைக்காக அணியும் ஆடைகள் தடுக்கப் பட்டதாகும். பெருமை உண்டா? இல்லையா? என்பதை இவ்வாறு அடையாளப்படுத்தலாம். அதாவது, இந்த ஆடையை அணியும் முன் தனக்கு இருந்த நிலை, அணிந்த பிறகும் அப்படியே இருக்குமானால், இந்த ஆடையின் மூலம் பெருமை ஏற்படவில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம். மேலும் அவரின் நிலை மாறி விட்டால் பெருமை வந்து விட்டது. ஆகவே அப்படியான ஆடையை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் பெருமை மிகவும் மோசமான பண்பாகும். (பஹாரை ஷீ'ஆத், பாகம் 3, பக்கம் 409, ரத்துல் முஹ்தார், பாகம் 9, பக்கம் 579)

மதனி தோற்றும்

தாடி, சுல்பேண், தலையில் பச்சை நிற தலைப்பாகை, சுன்னத்தான் முறையில் முழங்காலுக்கும், கரண்ணடை காலுக்கும் மத்தியில் வெள்ளை குர்தா, சட்டையின் கைப்பகுதி ஒரு சான் அகலமும், நெஞ்சில் உள்ளத்தின் பக்கம் இருக்கும் பாக்கெட்டில் மிஸ்வாக் வைப்பதற்கான இடம், கரண்ணடை காலுக்கு மேலாக காற்சட்டை. (தலையில் வெள்ளை போர்வையும், போர்வை மேல் போர்வை போட்டு மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்தவாறு BROWN போர்வையும் வைத்திருந்தால் மிகச்சிறந்தது)

அந்தாரின் துஆ: யா அல்லாஹ் ﷺ! எனக்கும், மதனி தோற்றுத்தில் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதரர் களுக்கும் பச்சை குப்பாவின் நிழலில் ஷஹாதத்தையும், ஜன்னதுல் பகீயில் அடக்கப்பட்டு, ஜன்னதுல் பிரதெளளில் இனிய நேசர் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களுடைய அயல் வீட்டாளனாக இருக்கும் பாக்கியத்தையும் தருவாயாக! யா அல்லாஹ்! அனைத்து உம்த்தினர்களின் பாவங்களையும் மன்னிப்பாயாக!

آمِينْ بِجَاهِ الرَّبِّيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

அன்னவர்களின் ஆவிக் தலைப்பாபை, Zஹல்ப், தாடியுடன் மதனி தோற்றுத்தில் எவ்வளவு அழகாக தோற்றுமளிக்கிறார் சுன்னாக்களை கற்பதற்கு மக்தபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட இரு நூற்களான “பஹாரெ ஷரீஅத்” 16ஆம் பாகம் (312 பக்கங்கள்) இன்னும் 120 பக்கங்கள் அடங்கிய “சுன்னதே ஓர் ஆடதாப்” ஆகிய நூற்களை வாங்கிப் படியுங்கள். தாங்களே இஸ்லாமியின் மதனி காஃபிலாக்களில் நாயகத்தின் ஆவிக்களுடன் பயணித்தலும் சுன்னாக்களின் பயிற்சிக்கான சிறந்ததொரு வழியாகும்.

கருணையை அடைவதற்கு காஃபிலாவில் பயணியுங்கள் சுன்னாக்களை கற்பதற்கு காஃபிலாவில் பயணியுங்கள்

கஸ்டங்கள் தீர்ந்துவிடும் காஃபிலாவில் பயணியுங்கள் கெடுதிகள் நீங்குவதற்கு காஃபிலாவில் பயணியுங்கள்

صَلَّوَاعَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

CURE FOR DEPRIVATION AND FEAR

Hujjat-ul-Islam Sayyidunā Imām Muhammad Bin Muhammād Ghazālī عليه وآله وآلـه وآلـه والـبراء has stated:

One should recite Sūrah Al-Ikhlas and Sūrah Quraysh after he has eaten the meal.

(Iḥyā-ul-'Ulūm, vol. 2, pp. 8)

Commenting on it, 'Allāmah Sayyid Murtadā Zabīdī عليه وآله وآلـه وآلـه والـبراء has stated: Reciting Sūrah Al-Ikhlas after the meal brings blessings and removes deprivation, whereas reciting Sūrah Quraysh protects against fear and hunger.

(Derived from: Ithāf-us-Sādat-il-Muttaqīn, vol. 5, pp. 599)



MC 1286

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagaran
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan.

UAN: +92 21 111 25 26 92 | Ext: 1262

Web: www.dawateislami.net | E-mail: translation@dawateislami.net